அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கையில், 7 ஆண்டுகள் ஆகியும், பணிகள் முடிக்கப்படாத காரணத்தினால், 1989 ஆம் ஆண்டு அந்த ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டது. மேலும், அப்பகுதியில் சிறிது, சிறிதாக மண் திட்டுக்கள் சேர்ந்து, மண் மேடாகி, பயன்படுத்த முடியாத நிலையில் மீன் இறங்குதளம் அமைக்கும் பணிகள் கைவிடப்பட்டன. இந்நிலையில், இப்பணியின் ஒப்பந்ததாரர் தொகை பெறுவது குறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததன்பேரில், வழக்கு நீதிமன்றத்தில் உள்ள காரணத்தால், அங்கு மீன்பிடி துறைமுகம் அமைக்க இயலாது என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: வினா வரிசை எண் 342, மாண்புமிகு உறுப்பினர் திரு. எஸ்.எஸ். ரமணீதரன், மாண்புமிகு வருவாய்த் துறை அமைச்சர் அவர்கள்.

342—

வீட்டுமனைப் பட்டா

***12229—திரு. எஸ்.எஸ். ரமணீதரன்:**

மாண்புமிகு வருவாய்த் துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்காணும் வினாவிற்கு விடையளிப்பாரா—

அந்தியூர் தொகுதி, சவுண்டப்பூர் கிராமத்தில் ஆண்டிக்காடு பகுதியிலுள்ள ஆதி திராவிட மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க அரசு ஆவன செய்யுமா?

மாண்புமிகு திரு. ஆர்.பி. உதயகுமார், வருவாய்த் துறை அமைச்சர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம் வட்டம், சவுண்டப்பூர் கிராமம், புல எண் 44/1—ல் உள்ள 3.44.5 ஹெக்டேர் நிலம் அருள்மிகு செல்லியாண்டியம்மன் கோயிலுக்குச் சொந்தமானது. இந்த நிலம், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மேற்படி நிலத்தில் வசிக்கும் ஆதி திராவிடர் வகுப்பைச் சார்ந்தவர்களுக்கும், இதர இனத்தவர்களுக்கும் வீட்டுமனை ஒப்படை வழங்க ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அலுவலர்மூலம் நடவடிக்கை

எடுக்கப்பட்டு வருகிறது என்பதனை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு உறுப்பினர் திரு. எஸ்.எஸ். ரமணீதரன் அவர்கள்.

திரு. எஸ்.எஸ். ரமணீதரன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, 'Gold and diamonds do not give beauty, only a golden heart and a diamond smile give real beauty' என்ற ஆங்கிலப் பழமொழிக்கொப்ப, பொன் நகைகளையெல்லாம் துறந்து, வைரத்தைப் போன்ற புன்னகையையும், தங்கத்தைப் போன்ற மனதையும்கொண்டு, தன்னிகரில்லா நலத் திட்டங்களை (மேசையைத் தட்டும் ஒலி) மக்களுக்கு வாரிக் கொடுக்கும் வரலாற்றுத் தாய், மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களை வணங்குகிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ஈரோடு மாவட்டம், அந்தியூர் சட்டமன்றத் தொகுதி, சவுண்டப்பூர் கிராமத்தில் அருள்மிகு செல்லியாண்டியம்மன் திருக்கோயிலுக்குச் சொந்தமான மானாவாரி நிலத்தில் 145 ஆதி திராவிடர் குடும்பங்களும், 110 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட குடும்பங்களும், ஆக மொத்தம் சுமார் 750 பேர் கடந்த 50 வருடங்களாக வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர். மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 2001-2006 ஆம் ஆண்டு ஆட்சிக்காலத்தில், இப்பகுதியில் கான்கிரீட் சாலைகள், மின்சார வசதி, சத்துணவுக் கூடம், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, மயானம் போன்ற அத்தனை வசதிகளும் செய்து தரப்பட்டன. இவர்களுக்குப் பட்டா வழங்க வேண்டுமென மாண்புமிகு அம்மா அவர்களிடத்தில் கோரிக்கை வைத்த உடனேயே ஆதி திராவிடர் நலத் துறையின் மூலமும், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறையின் மூலமும் இந்து சமய அறநிலையத் துறைக்கு ஈட்டுத் தொகையைச் செலுத்தி, பட்டாக்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்பிறகு ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த திராவிட முன்னேற்றக் கழக மைனாரிட்டி அரசு, அத்திட்டத்தினைக் கிடப்பில் போட்டது. அப்பகுதி மக்களுக்கு பட்டா இல்லாத காரணத்தால் அரசு கொடுக்கும் பசுமை வீடுகள்கூட கட்டமுடியாத சூழ்நிலை உள்ளது. ஆகவே,

2014 ஆகஸ்ட் 5]

கட்டப் பஞ்சாயத்தால் தன் பூமியாக்கிக்கொண்ட கடந்தகால வரலாற்றைத் தலைகீழாக மாற்றி, கைகட்டி, வாய்பொத்தியிருந்த ஏழை மக்களுக்கு எந்த ஒரு அரசும் கொடுக்க முடியாத அளவிற்குப் பட்டா வழங்கி வரலாறு படைத்த மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் கனிவான பார்வைக்கு எடுத்துச்சென்று, அப்பகுதி மக்களின் பட்டா வழங்கப்பட வேண்டுமென்ற நீண்டநாள் கோரிக்கையினை நிறைவேற்ற மாண்புமிகு அமைச்சர் அவர்கள் விரைவாக நடவடிக்கை எடுப்பார்களா என தங்கள் வாயிலாக அறிய விரும்புகிறேன்.

முற்பகல் 11-05

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு வருவாய்த் துறை அமைச்சர் அவர்கள்.

மாண்புமிகு திரு. ஆர்.பி. உதயகுமார்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் குறிப்பிட்ட அந்த இடத்தில், ஆதி திராவிட வகுப்பைச் சேர்ந்தவர்கள் அதிகமாகக் குடியிருக்கின்றார்கள். மேலும், இப்புலத்தில் குடியிருக்கும் இதர இனத்தவர்களுக்கும் சேர்த்து வீட்டுமனைப் பட்டா வழங்க, மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேற்படி நிலத்திற்குத் தற்காலிக மதிப்புப்படி, ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 1 இலட்சத்து 58 ஆயிரத்து 898 என்ற வீதத்தில், 8.51 ஏக்கருக்கு ரூபாய் 13 இலட்சத்து 52 ஆயிரத்து 222 மற்றும் 50 சதவிகித கூடுதல் தொகையாக ரூபாய் 6 இலட்சத்து 76 ஆயிரத்து 111, ஆக மொத்தம் ரூபாய் 20 இலட்சத்து 28 ஆயிரத்து 333 செலுத்தும்பட்சத்தில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறைக்கு நிலத்தை வழங்க சென்னை சிறப்பு ஆணையர் மற்றும் ஆணையர், இந்து சமய அறநிலையத் துறை அவர்களும் சம்மதம் தெரிவித்துள்ளார்கள். அதனடிப்படையில், அரசிடமிருந்து ஆணை மற்றும் தொகை பெற்று, நில மாற்றம் செய்து, குடியிருப்பவர்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின்மூலம் மாண்புமிகு அம்மா அவர்களுடைய அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.